

விபஸ்ஸனா செய்தி மடல்

மலர்-4, இதழ்-7, மே - 2011
தமிழ் மாதப் பத்திரிக்கை

ஒரு மடலின் விலை-ரூ 2.50
ஆண்டு சந்தா-ரூ 30

விபஸ்ஸனா தியான மையம்
தமிழ் சேது, சென்னை, தமிழ்நாடு

[விபஸ்ஸனா: ஸயாஜி ஊபாகின் வழிமரபில், திரு சத்திய நாராயண கோயங்கா அவர்களால் போதிக்கப்படும் தியான முறை]

உந்கள் விருதுவைக்காக நீங்களே பரநுபத வேண்டும் ச.நா.கோயங்கா

(இது ஒரு மூன்று-நாள் விபஸ்ஸனா முகாமின் இரண்டாவது நாளன்று திரு ச.நா. கோயங்கா அவர்கள் அளித்த சொற்பொழிவின் சுருக்கியமைத்த தமிழ் வடிவம்).

மேல் மட்டத்தில், மனம் - எண்ணுவது, கற்பனை செய்வது, கனவு காண்பது, மோசனைகள் கூறுவது - என்பது போன்ற பல விளையாட்டுகளை விளையாடுகிறது. ஆனால், உள்ளாழ்ந்த மட்டத்தில், மனம், தனது பழக்கப் பின்னல்களிடம் சிறைபட்ட ஒன்றாகவே விளங்குகிறது. மிக ஆழ்ந்த மட்டத்தில் மனதின் பழக்கப் பின்னல்களாவன உடல் உணர்ச்சிகளை உணர்வதும், அதற்கு எதிர்வினை புரிவதுமே ஆகும். உணர்ச்சிகள் இன்பகரமாக இருந்தால் மனம் ஏக்கம் கொண்டு எதிர்வினை புரிகிறது; அவை துன்பகரமாக இருந்தால், அவற்றை வெறுத்து எதிர்வினை புரிகிறது.

பிரச்சினையின் அடிவேரச் சென்று அடைந்ததே புத்தரின் வெளிக்கொண்று ஆகும். மனதின் அடிவேர் மட்டத்தில் நாம் செயலாற்றினாலன்றி, நாம் சிந்தையாவில் மட்டுமே செயல்பட்டு, மனதின் அந்த மேற்பகுதியை மட்டுமே தூய்மைப்படுத்த முடியும். ஒரு மரத்தின் வேர்கள் திடமாக இருக்கும் வரையில், அவை அந்த மரம் முழுவதற்கும் உயிர்க்காறு அளித்தவண்ணம் இருக்கும். எனவே வேர் மட்டத்தில் செயலாற்ற தொடங்குங்கள். இதுவே புத்தர் வெளிப்படுத்தியது ஆகும்.

அவர் தமிழ்தை, புனித எண்வழிப்பாதையை - சீல (ஓழுக்கம்), ஸமாதி (மனக் கட்டுப்பாடு), பஞ்ஞா (அனுபவ நூண்ணறிவு) வழியை - அளித்து, ஒரு மதப்பிரிவையோ ஒரு தத்துவத்தையோ அல்லது ஒரு நம்பிக்கையையோ நிலைநாட்டுவதற்காக அன்று. தமிம் ஒரு செயல்முறை வழி. அதன்வழிச் செல்வோர் மனதின் மிக ஆழ்ந்த மட்டம் வரை சென்று தம் அனைத்துத் துயரங்களையும் அழித்தொழிக்க இயலும்.

மனதின் அடிமட்டம் வரை செல்வது - மனதிற்கு ஒர் அறுவை சிகிச்சைச் செய்வது - ஒவ்வொருவரும் தமக்குத் தாமாக மட்டுமே செய்துகொள்ள முடியும் என்பதை உண்மையிலேயே தமிமைத் தாமே துயரங்களிலிருந்த விடுவித்துக்கொண்ட ஒருவர் புரிந்துகொள்வார். அன்போடும் பரிவோடும் யாரேனும் உமக்கு வழிகாட்டலாம்; பாதையில் நீங்கள் செல்லும்பொழுது, உங்கள் பயணத்திற்கு யாரேனும் உதவலாம்; ஆனால், "நான் உங்களை இறுதி இலக்கு வரை அழைத்துச் செல்கிறேன்; என்னிடம் சரணடைந்துவிடுங்கள்; நானே அனைத்தையும் செய்வேன்" என்று கூறி ஒருவரும் உங்களைத் தோனின் மேல் தூக்கிச் செல்ல முடியாது.

உங்கள் அடிமைத்தனத்திற்கு நீங்களே பொறுப்பு. உங்கள் மனம் தூய்மை இழந்ததற்கு நீங்களேயன்றி வேறு ஒருவரும் பொறுப்பு இல்லை. அடிமைப்படுத்தும் தளைகள் அனைத்தையும் உடைத்தெற்றந்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்வதும் உங்கள் பொறுப்பே. வேறு யாரும் உங்களுக்காக அதைச் செய்யமுடியாது.

தொடர்ந்து பயிற்சி செய்து வருதலே வெற்றியின் இரகசியம் ஆகும். எந்தவொன்றும் எழுவதையும், மறைவதையும் நீங்கள் உண்மையாகவே அனுபவிப்பது உடல் உணர்ச்சிகளின் வாயிலாகவே. நீங்கள் தொடர்ந்து உணர்வோடு இருக்கவேண்டும் என்றபொழுது, அது நீங்கள் உடல்

உணர்ச்சிகளின் நூண்ணறிவோடு இருக்கவேண்டும் என்றே பொருள்படும். அனிச்ச-வை உணர்ந்தறிதலே - இந்த உடல் உணர்ச்சிகள் தோன்றுவதையும் மறைவதையும் உணர்ந்தறிதலே - மனதைத் தூய்மைப்படுத்தவல்லது.

இந்த உண்மையைப் பற்றிய சிந்தனையறிவு மட்டும் இருந்தால் அது உதவாது. "தோன்றும் எல்லாமே விரைந்தோ, மெதுவாகவோ மறைந்துபோகிறது. பிரப்பெடுத்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்துபோகிறார். இதுவே "அனிச்ச" என்று உங்களுக்குப் புரியக்கூடும். இது உங்களுக்குச் சரிவரப் புரிந்தாலும், இதை நீங்கள் அனுபவிப்பது இல்லை. உங்கள் சொந்த அனுபவம் மட்டுமே உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தி, துயரங்களிலிருந்து உங்களை விடுவிக்கும். புத்தர் காலத்தில் 'அனுபவம்' என்பதற்கு உபயோகப்படுத்தப்பட்ட சொல் வேதனா என்பதாகும்; சிந்தையாவில் அறிவுதோடு மட்டும் இன்றி அனுபவித்து உணர்தல் என்பதே இதன் பொருள். உடலின் மேல் உணர்ச்சிகளை உணர்ந்தால் மட்டுமே இது இயலும்.

அனிச்ச அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று நீங்கள் அதை அனுபவித்துக் கொண்டிராவிட்டால் அது வெறும் தத்துவமே ஆகும். புத்தருக்கு தத்துவங்களில் ஈடுபாடு இல்லை. புத்தருக்கு முன்னரேயும், அவர் காலத்திலும், பிரபஞ்சம் முழுதும் அனிச்ச என்று போதித்த ஆசிரியர்கள் இருந்தனர்; இது ஒன்றும் புதியது இல்லை. அனிச்ச-வின் சுய அனுபவமே புத்தர் கூறியதில் புதியது ஆகும்; உங்கள் சொந்த உடற்கூட்டின் உள்ளே அனிச்ச-வை அனுபவிக்கும்பொழுது, நீங்கள் மனதின் மிக ஆழ்ந்த மட்டத்தில் செயலாற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த பாதையின் வழி நடப்பவர்களுக்கு, இரு விஷயங்கள் மிக முக்கியமானவை. முதலாவது, உணர்மனம் (conscious mind) எனப்படும் மனதின் வெளிப்பரப்பிற்கும், உணர்வறியாமனம் (unconscious mind) எனப்படும் மனதின் ஆழ்ந்த மட்டத்திற்கும் இடையேயான தடுப்புச்சுவரைத் தகர்ப்பது. ஆனால், முன்னர் நீங்கள் அறியாமலே உங்கள் ஆழ்மனம் மட்டுமே உணர்ந்து வந்த உணர்ச்சிகளை இப்பொழுது உங்கள் உணர்மனமும் அறிந்தாலும் கூட, அது மட்டுமே உங்களுக்கு உதவாது. புத்தர் நீங்கள் இரண்டாவது அடியையும் எடுத்துவைப்பதையே விரும்பினார்: மனதின் எதிர்வினை புரியும் பழக்கத்தை ஆழ்ந்த மட்டத்தில் மாற்றுங்கள்.

உடல் உணர்ச்சிகளை நீங்கள் உணர ஆரம்பிக்கும் கட்டத்தை அடைவது ஒரு நல்ல முதல் அடி ஆகும்; என்றாலும், எதிர்வினை புரியும் பழக்கப் பின்னல் இன்னமும் நீடித்திருக்கிறது. ஒரு துன்பகரமான உணர்ச்சியை உணரும்பொழுது, "ஐயோ, இதிலிருந்து நான் விடுபட வேண்டும்" என்று நீங்கள் எதிர்வினைப் புரிந்துவந்தால், அது உதவாது. உடலெங்கும் நுண்ணிய அதிர்வுகளாலான ஒர் இன்பப் பெருக்கை உணரும்பொழுது, "ஆ, அற்புதம்! இதைத்தான் நான் தேடி வந்தேன். இப்பொழுது இதை அடைந்துவிட்டேன்!" என்று நீங்கள் எதிர்வினைப் புரிந்தால், நீங்கள் விபஸ்ஸனாவை புரிந்துகொள்ளவே இல்லை.

விபஸ்ஸனா, இன்ப-துன்பங்களைக் குறித்த ஒரு விளையாட்டு அன்று, வாழ்க்கை முழுவதும், என்னற்ற பிறவிகள் தோறும், இவ்வாறே நீங்கள் எதிர்வினை புரிந்து வந்துள்ளீர்கள். இப்பொழுது விபஸ்ஸனாவின் பெயரால் இந்தப் பழக்கப் பின்னலை மேலும் வலுவானதாக ஆக்குகிறீர்கள். துன்பகரமான உணர்ச்சியை உணரும்பொழுதெல்லாம் முன்போன்றே வெறுப்புகொண்டு எதிர்வினை புரிகிறீர்கள்; இன்பகரமான உணர்ச்சியை உணரும்பொழுதெல்லாம் முன்போன்றே ஏக்கம்கொண்டு எதிர்வினை புரிகிறீர்கள். நீங்கள் சரிவர விபஸ்ஸனாவை பயிற்சி செய்யாததால் விபஸ்ஸனா உங்களுக்கு உதவவில்லை.

பழைய பழக்கத்தால் மீண்டும் எதிர்வினை புரியும் தவறை நீங்கள் செய்யும்பொழுதெல்லாம், எவ்வளவு சீக்கிரம் நீங்கள் அதை உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்: "பார், ஒரு துன்பகரமான உணர்ச்சி தோன்றியிருக்கிறது, நான் வெறுப்புகொண்டு எதிர்வினை புரிகிறேன்; பார், ஒர் இன்பகரமான உணர்ச்சி தோன்றியிருக்கிறது, நான் ஏக்கம்கொண்டு எதிர்வினை புரிகிறேன். இது விபஸ்ஸனா அன்று, இது எனக்கு உதவாது."

இதைத்தான் செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நூற்றுக்கு நாறு சதவீதம் வெற்றிபெறவில்லையானால் பரவாயில்லை. நீங்கள் புரிந்துகொண்டிருக்கும்வரை, பழையப் பழக்கப் பின்னலை மாற்றியமைக்க முயன்றுகொண்டிருக்கும்வரை, இதனால் தீங்கு எதுவும் இல்லை. உங்கள் சிறையிலிருந்து சில கணங்களேனும் நீங்கள் வெளிவர ஆரம்பித்துவிடார்களானால், நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள்.

இதைத்தான், இந்தப் புனித எண்வழிப்பாதையைப் பயிற்சி செய்வதைத்தான், புத்தர் உங்களை மேற்கொள்ளச் சொன்னார். சரியான வகை ஸமாதியை அடைவதற்கு, சீலத்தைப் பயிற்சி செய்யுங்கள். சீலத்தை மீறியவன்னம் இருப்பவர்கள் மெய்ப்பாடின் மிக ஆழ்ந்த மட்டங்களை எட்டமுடியும் என்று நம்பிக்கையே கொள்ள முடியாது. உங்கள் மனதின்மேல் நீங்கள் கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்துக்கொண்ட பின்னரே - சீலத்தை மீறுவது தீங்கு விளைவிக்கக்கூடியது என்று பஞ்ஞாவுடன் நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்த பின்னரே - சீல வளர்ச்சி அடைகிறது. அனுபவப்பூர்வமான மட்டத்தில் எழும் பஞ்ஞா உங்கள் ஸமாதிக்கு உதவும். அனுபவ அளவிலான உங்கள் ஸமாதி, உங்களது சீலத்திற்கு உதவும். திடமான சீல உங்கள் ஸமாதி வலுப்பெற உதவும். திடமான ஸமாதி உங்கள் பஞ்ஞா வலுப்பெற உதவும். இந்த மூன்றில் ஓவ்வொன்றும், மற்ற இரண்டிற்கும் உதவுத் தொடங்கி, நீங்கள் மேம்பாடு அடைந்துகொண்டேயிருப்பீர்கள், பாதையில் முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள்.

தியான சாதகர்களின் உடலெங்கும் திடத்தன்மை கரைந்து நுன்னிய அதிர்வலைகளை உணர வைக்கக்கூடியப் பல பயிற்சிகள் பழங்காலத்திலும், பின்னரும் கூட, இந்தியாவில் பயிலப்பட்டு வந்தது. உண்மை என்னவென்றால், ஒருவர் அனுபவிக்கூடிய மிக நுன்னிய அதிர்வலைகூட மனம்-உடல் இவை சார்ந்த புலன்களால் அறியப்படும் நிகழ்வே ஆகும். அதில் தோன்றுதலும் மறைதலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது; அதுவும் கூட அனிச்ச புலத்திற்குள்ளேயே - தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் புலத்திற்குள்ளேயே - நிகழ்வுது.

பழங்காலத்தில் சில தியான சாதகர்கள் இந்த நுன்னிய அனுபவத்தைக் குறித்து ஒரு தத்துவத்தை கமத்த முயன்றனர். அதிர்வலைகளை மட்டுமே அனுபவிக்கூடிய ஒரு நிலையை அடைந்த அவர்கள், "அண்டம் எங்கெங்கிலும் இந்த நுன்னிய சக்தியே பரவியிருக்கிறது. இதுவே சர்வ வல்லமை பொருந்திய கடவுள். நான் இதை அனுபவிக்கிறேன்; நான் கடவுளோடு ஒன்றியிருக்கிறேன். அண்டம் அனைத்தும் ஒன்றே. ஓவ்வொரு உயிரினமும் கடவுளே. நான் ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக விரும்புவதேயோ, வெறுப்பு கொள்வதையோ ஏன் செய்ய வேண்டும்?" என்ற கொள்கையை முன்வைத்தனர். இது

ஒரு மிக நேர்மறையான மனக்குறிப்பு என்றாலும்கூட, இது ஒரு மேற்போக்கான மட்டத்திலேயே உதவக்கூடும்.

இந்த மிக நுன்னிய அனுபவம்கூட மனம்-பருப்பொருள் இவை சார்ந்த புலத்திற்குள்ளேயே நிகழ்வுது என்பதே உண்மை; இது மனம்-பருப்பொருள் இவற்றைக் கடந்த இறுதி உண்மை அன்று. எவ்வளவு நேர்மறையாக இருந்தாலும், இந்த கருத்துக்களால் ஒருவரும் விடுதலை பெற இயலாது. நீங்கள் மெய்ப்பாட்டுடனேயே இருக்க வேண்டும்; எல்லா அதிர்வகளும் ஒரு மாறிக்கொண்டேயிருக்கும் பெருக்கு, ஒர் ஒட்டமே அன்றி வேறில்லை. இந்த உணர்ந்தறிதலே உணர்ச்சிகளுக்கு எதிர்வினை புரியும் ஆழ்ந்து வேறுந்திய பழக்கப் பின்னலைக் களைந்தெறிய வல்லது.

இன்பகரமானதோ, துன்பகரமானதோ அல்லது நடுநிலைமையானதோ - எவ்வகை உணர்ச்சிகளை அனுபவித்தாலும், அவற்றை நீங்கள் ஒரு கருவிகளாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். உள்ளமையை உள்ளது உள்ளவாறே புரிந்துகொண்டால், இந்த உணர்ச்சிகள் உங்களை உங்கள் துயரத்திலிருந்து விடுவிக்கும் கருவிகளாக ஆகக்கூடும். ஆனால் இதே உணர்ச்சிகள் உங்கள் துயரத்தைப் பெருக்கும் கருவிகளாகவும் மாறக்கூடும். விருப்பு-வெறுப்புகள் உண்மையை மறைத்துவிடக்கூடாது. உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன, அவை அனிச்ச என்பதே உண்மை. அவை இன்பகரமானதாக இருப்பதாலோ, துன்பகரமானதாக இருப்பதாலோ அல்லது நடுநிலைமையானதாக இருப்பதாலோ, இந்த உண்மை எந்த மாற்றமும் அடைவதில்லை. நீங்கள் அனுபவிக்கும் உச்சகட்ட இன்பகரமான உணர்ச்சியும்கூட துக்க (துன்பம்) விளைவிப்பதே என்பதை நீங்கள் உணர்த் தொடங்கும்பொழுது, நீங்கள் விடுதலையை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்பகரமான உணர்ச்சிகளும் ஏன் துக்க என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஓவ்வொரு முறை ஒர் இன்பகரமான உணர்ச்சி தொடங்கும்பொழுதும் நீங்கள் அதைத் துய்த்து மகிழ்த் தொடங்குகிறீர்கள். இன்பகரமான உணர்ச்சிகளுடன் ஓட்டுறவு கொண்டாடும் பழக்கம் பல பிறப்புகளாக நீடித்து வந்துள்ளது; இதனாலேயே, வெறுப்புணர்வும் கொண்டு விளங்குகிறீர்கள். விருப்பமும், வெறுப்புணர்வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். ஏக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு வலுவானதாக இருக்கிறதோ, வெறுப்புணர்வும் அவ்வளவுக்கு அவ்வளவு வலுவானதாக இருந்ததே தீரும். விரைவிலேயோ, சர்று தாமதித்தோ எப்படியானாலும் ஓவ்வொரு இன்பகரமான உணர்ச்சியும் துன்பகரமானதாக மாறும்; அதைப் போன்றே ஓவ்வொரு துன்பகரமான உணர்ச்சியும் இன்பகரமானதாக மாறும். இதுவே இயற்கையின் விதிமறை. இன்பகரமான உணர்ச்சிகளுக்காக ஏங்க ஆரம்பித்தால், நீங்கள் துயரத்திற்கு அழைப்பு விடுகிறீர்கள்.

நாம் உண்மையான மெய்ப்பாட்டை உணராதிருக்கும்படி செய்யும் கெட்டிப்பட்ட தீவிர இறுக்கங்களும் தளர்ந்துவிட புத்தரின் போதனை நமக்கு உதவுகிறது. உள்ளபடியான நிலையில், இவை வெறும் அதிர்வலைகளே அன்றி வேறு இல்லை. அதே நேரத்தில், திடத்தையைப் பிறப்புகளாக இருக்கிறது. உதாரணமாக, இந்த சுவர் ஒரு திடப்பொருள். இது ஒர் உண்மை, வெளிப்படையாகத் தோன்றும் உண்மை. இது வேறு இடையில் உடலையைப் பிறப்புகளாக அடைத்துக்கொள்ள முன்றால், அதைப் போன்றே ஓவ்வொரு துன்பகரமான உணர்ச்சியும் இன்பகரமானதாக மாறும். இதுவே இயற்கையின் விதிமறை. இன்பகரமான உணர்ச்சிகளுக்காக ஏங்க ஆரம்பித்தால், நீங்கள் துயரத்திற்கு அழைப்பு விடுகிறீர்கள்.

நாம் உண்மையான மெய்ப்பாட்டை உணராதிருக்கும்படி செய்யும் கெட்டிப்பட்ட தீவிர இறுக்கங்களும் தளர்ந்துவிட புத்தரின் போதனை நமக்கு உதவுகிறது. உள்ளபடியான நிலையில், இவை வெறும் அதிர்வலைகளே அன்றி வேறு இல்லை. அதே நேரத்தில், திடத்தையைப் பிறப்புகளாக இருக்கிறது. உதாரணமாக, இந்த சுவர் ஒரு திடப்பொருள். இது ஒர் உண்மை, வெளிப்படையாகத் தோன்றும் உண்மை ஒன்றும் இருக்கிறது; அதுவும் ஒரு உயிரினமும் கடவுளே. நான் ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக விரும்புவதையோ, வெறுப்பு கொள்வதையோ ஏன் செய்ய வேண்டும்?" என்ற கொள்கையை முன்வைத்தனர். இது

உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளும் பொருட்டு மனதின் ஆழம் வரை செல்லும் செய்முறை உங்களால் மட்டுமே செய்யக்கூடியது; என்றாலும், பொதுவாக, நீங்கள் குடும்பத்தாருடனும் சமூகத்துடனும் கூடி வாழவும் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவரிடம் காட்டும் அன்பு, பரிவு, நல்லெண்ணம் ஆகியவையே உங்களுக்குள்ளே இந்த நற்குணங்கள் உண்மையாகவே வளர்ந்துவருகிறதா என்பதை அளக்கும் அளவுகோல் ஆகும்.

நாம் நமது மனங்களின் மிக ஆழ்ந்த மட்டங்களில் விடுதலைப் பெறுவதையே புத்தர் விரும்பினார். அனிச்ச (நிலையாமை), துக்க (துன்பநிலை), அனத்த (ஆணவமின்மை) ஆகிய மூன்று குணங்களின் உண்மையை உணர்வதால் மட்டுமே இது இயலும். மனம் தன் பழக்கப் பின்னல்களிலிருந்து விடுபடத் தொடங்கிவிட்டால், அது மேலும் மேலும் ஆழ்ந்த மட்டங்களில் தூய்மை அடைந்துகொண்டே சென்று, பழக்கப் பின்னல்களிலிருந்து முழுவதுமாக விடுபடுகிறது. அப்போது, மனத்துய்மை ஒரு வாழ்க்கை வழிமுறையாகவே ஆகிறது. இப்பொழுது நீங்கள் ஒரு-மணி நேரத் தியானப் பயிற்சியின் முடிவில் மெத்தா (பரிவன்பு) பயிற்சி செய்வதைப் போல் அப்போது நீங்கள் செய்யத் தேவையில்லை. அப்போது, மெத்தா உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. எப்பொழுதும் நீங்கள் அன்பு, பரிவு, நல்லெண்ணம் ஆகிய குணங்கள் நிறைந்தே இருப்பிர்கள். இதுவே குறிக்கோள், இதுவே இலக்கு.

மனதின் மிக ஆழ்ந்த மட்டத்தில் செயலாற்றுவதற்கான வழியே, விடுதலைக்கான வழியாகும். நல்ல மனக்கருத்துக்களைக் கொடுத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை; ஆனால், எதிர்வினைப் புரியும் கண்மூடித்தனமான பழக்கத்தை மனதின் மிக ஆழ்ந்த மட்டத்தில் மாற்றலில்லையானால் நீங்கள் விடுதலை பெற்றாட்டர்கள். மனதின் மிக ஆழ்ந்த மட்டத்தில் மாற்றம் இல்லாமல் யாருமே விடுதலை பெறுவதில்லை. மனதின் மிக ஆழ்ந்த மட்டமோ (அடிமனமோ) இடைவிடாது உடல் உணர்ச்சிகளோடு தொடர்புகொண்டு விளங்குகிறது.

மனமும் உடலும் ஒன்றோடான்று எப்படித் தொடர்பு கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள நாம் அமைப்பு முழுவதையும் பகுத்து, பிளந்து, பிரித்து ஆராய வேண்டும். மனதை மட்டும் ஆராய்ந்து வந்து உடலை மறந்துவிட்டால், நீங்கள் புத்தரின் போதனையைப் பின்பற்றி பயிற்சி செய்யதில்லை. உடலை மட்டும் ஆராய்ந்து வந்து மனதை மறந்துவிட்டாலும் நீங்கள் புத்தரைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

மனதில் தோன்றும் எதுவும் பருப்பொருளாக, உடலில் (பொருட்புலத்தில்) ஓர் உணர்ச்சியாக, மாறுகிறது. இதுவே புத்தரின் கண்டுபிடிப்பு. சரியான பயிற்சியின் மூலமே புரிந்துகொள்ளக்கூடிய இந்த உண்மையை மக்கள் மறந்துவிட்டனர். "ஸப்பே தம்மா வேதனா ஸமோஸ்ரணா", அதாவது, மனதில் தோன்றும் எதுவும் உடல் உணர்ச்சியாக பெருக்கெடுக்கிறது, என்று புத்தர் கூறினார்.

புத்தர் 'பெருக்கு' அல்லது 'போதை' என்று பொருள்படும் ஆலவு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். நீங்கள் கோபத்தைத் தோற்றுவித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஓர் உயிர்வேதிப்பெருக்கு உருவாகி, மிகுந்த துன்பகரமான உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறது. இந்தத் துன்பகரமான உணர்ச்சிகளால் நீங்கள் கோபம் கொண்டு எதிர்வினை புரிகிறீர்கள். நீங்கள் கோபத்தைத் தோற்றுவிக்கும்பொழுது, அந்தப் பெருக்கு மேலும் வலுப்படுகிறது. துன்பகரமான உணர்ச்சிகள் தோன்றி, அவற்றோடு, உயிர்வேதிச் சுரப்பும் ஏற்படுகிறது. நீங்கள் மேலும் மேலும் கோபத்தைத் தோற்றுவிக்க, அந்த பெருக்கு மேலும் மேலும் வலுப்படுகிறது.

இதைப் போன்றே, மோகமோ பயமோ எழும்போதும், ஒரு குறிப்பிட்ட வகை உயிர்வேதிப்பொருள் இரத்தத்தில் பெருக ஆரம்பிக்கிறது. ஒரு தீய சூழ்சி தொடங்கி, இது திரும்பத் திரும்பத் தானாகவே நிகழ்கிறது. மனதின் ஆழ்ந்த மட்டத்தில்

ஒரு பெருக்கு, ஒரு போதை இருக்கிறது. அறியாமையினால், நாம் இந்தக் குறிப்பிட்ட வகை உயிர்வேதிப் பெருக்கினில் போதை கொள்கிறோம். அது நம்மைப் பெருந்துயரில் ஆழ்த்துகிறது என்றாலும் நாம் போதை கொள்கிறோம்; நாம் திரும்பத் திரும்ப அதைப் பெற விரும்புகிறோம். எனவே, நாம் மேலும் மேலும் கோபத்தைத் தோற்றுவிக்கிறோம்; மேலும் மேலும் மோகத்தைத் தோற்றுவிக்கிறோம்; மேலும் மேலும் பயத்தைத் தோற்றுவிக்கிறோம். நாம் மனதில் தோற்றுவிக்கும் எந்தவொரு அழுக்கினாலும் போதை கொள்கிறோம். ஒருவர் மதுவிற்கோ, போதைப் பொருட்களுக்கோ அடிமைப்பட்டிருக்கிறார் என்று நாம் கூறும்பொழுது, அது உண்மை அல்ல. எவரும் மதுவிற்கோ, போதைப் பொருட்களுக்கோ அடிமைப்படுவதில்லை. மதுவும், போதைப் பொருட்களும் ஏற்படுத்தும் உடல் உணர்ச்சிகளுக்கே ஒருவர் அடிமைப்படுகிறார் - என்பதே நடைமுறை உண்மை ஆகும்.

புத்தர் நமக்கு உண்மையை கவனிக்கக் கற்றுத் தருகிறார். "அனிச்ச, அனிச்ச, இது நிலையற்றது" என்ற புரிதலோடு, உடலின் மேல் தோன்றும் உணர்ச்சிகளின் உண்மை நிலையைக் கவனித்துவந்தால், எல்லா அடிமைத்தனங்களும் களையப்படும். சிறிது சிறிதாக நாம் எதிர்வினை புரிவதை நிறுத்தக் கற்றுக்கொள்வோம்.

தமிமம் மிகவும் எளிதானது, மிகவும் அறிவியல்பூர்வமானது, மிகவும் உண்மையானது - அனைவருக்கும் பொருந்தும் ஒர் இயற்கை விதிமுறை. ஒருவர் புத்த மதத்தினராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், கிறித்துவராக இருந்தாலும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒருவர் அமெரிக்கராக இருந்தாலும், இந்தியராக இருந்தாலும், பர்மியராக இருந்தாலும், ரவியராக இருந்தாலும், இத்தாலியராக இருந்தாலும் எந்த வேறுபாடும் கிடையாது. மனிதப் பிறவி, மனிதப் பிறவிதான். தம்மம் என்பது மனம், பருப்பொருள் ஆகிய இரண்டையும், இவை இரண்டிற்குமான இடைத்தொடர்புகளையும் பற்றிய தூய அறிவியலே ஆகும். அது ஒரு பிரிவு-சார்ந்த அல்லது தத்துவ நம்பிக்கையாக ஆகிவிட அனுமதிக்காதீர்கள். இதனால் எந்த பயனும் கிடைக்காது.

இந்த உலகத்தில் தோன்றிய அறிவியலாளர்களிலேயே மிகச்சிறந்தவர், மனதிற்கும் பருப்பொருள்குமான உறவினைப் பற்றிய உண்மையை அறிய உழைத்தார். மேலும், அந்த உண்மையைக் கண்டறிந்தவுடன், மனதையும் பருப்பொருளையும் கடந்து செல்லவும் அவர் ஒரு வழியைக் கண்டார். தம் பெரும் ஆவலை நிறைவேற்றுவதற்காக மட்டுமன்றி, துன்பநிலையிலிருந்து வெளிவர ஒரு வழி கண்டறிய வேண்டியே அவர் உண்மையை ஆராய்ந்தார். ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், உலகெங்கிலும் எவ்வளவு துயரம் நிறைந்துள்ளது! இந்தத் துயரத்திலிருந்து வெளிவரவே புத்தர் ஒரு வழியைக் கண்டறிந்தார்.

வேறு தீர்வு எதுவும் இல்லை: ஒவ்வொருவரும் தத்தம் துயரத்திலிருந்து தாமாகவே வெளிவர வேண்டும். குடும்பத்தினின் ஒவ்வொரு உறுப்பினரும் துயரத்திலிருந்து வெளிவந்தால், அந்த குடும்பம் மகிழ்ச்சியும், அமைதியும், நல்லினைக்கமும் நிறைந்து விளங்கும். சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், நாட்டின் ஒவ்வொரு உறுப்பினரும், உலகத்தின் ஒவ்வொரு குடும்பக்கும் துயரத்திலிருந்து வெளிவந்தால் மட்டுமே - அதன் பின்னரே - உலகில் அமைதி நிலவும்.

"நான் உலக அமைதிக்காகப் போராடுகிறேன்; எனவே, உலகில் அமைதி நிலவை வேண்டும்" என்று நாம் உலக அமைதியை விரும்புவதால் மட்டும் உலகத்தில் அமைதி நிலவாது. இது நடப்பதில்லை. நாம் அமைதிக்காகப் போராட முடியாது. நம்முள் போராட்ட உணர்ச்சி தோன்றும்பொழுது, நாம் அமைதியை இழக்கிறோம். போராட்டம் எதுவுமின்றி இருக்கட்டும். மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ளங்கள். அப்பொழுது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அகிலத்தில் அமைதியைக் கூட்டும்.

மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்: இவ்வாறுதான் நீங்கள் பிறருக்குத் தீங்கு இழைப்பதை நிறுத்தி, அவர்களுக்கு உதவ ஆரம்பிக்க முடியும். நீங்கள் உங்கள் சொந்த விடுதலைக்காக உழைக்கும்பொழுது, நீங்கள் மற்றவர்களையும் அவர்தம் துயரத்திலிருந்து வெளிவர உதவ ஆரம்பித்திருப்பதைக் காண்பீர்கள். ஒரு தனிநபர் என்பது பல நபர்களாகி, வட்டம் மெதுவாக விரிவடைய ஆரம்பிக்கிறது. ஆனால், இதில் மாயம் எதுவும் இல்லை; அற்புதம் எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் சொந்த அமைதிக்காக உழைக்க ஆரம்பித்தால், உங்கள் சுற்றுச்சூழல் எங்கும் மேலும் அமைதி பெருக உதவ ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சரிவர உழைத்தால் மட்டுமே இது நடக்கும்.

துயரத்தில் உழலும் மனதின் பழக்கப் பின்னலை மாற்றி, துயரத்திலிருந்து விடுதலை பெறுவதே அற்புதங்களிலெல்லாம் மிகப் பெரியதாகும். இதைவிடப் பெரிய அற்புதம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய அற்புதத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஓவ்வொரு அடியும் ஓர் ஆரோக்கியமான அடியாகும்; ஓர் உதவிகரமான அடியாகும். அற்புதங்களாகத் தெரியும் மற்றவை யாவும் நம்மை மேலும் அடிமைப்படுத்தும் தளைகளே ஆகும்.

நீங்கள் அனைவரும் உங்கள் துயரத்திலிருந்து வெளிவருவீர்களாக; உங்கள் அடிமைத்தளைகளிலிருந்து வெளிவருவீர்களாக! நீங்கள் அனைவரும் உண்மையான அமைதியை, உண்மையான நல்லினக்கத்தை, உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்களாக!

விபஸ்ஸனா தியான முகாம் கால அட்டவணை - 2011

விபஸ்ஸனா தியான மையம், தம்ம சேது, 533, பழந்தன்டலம் ரோடு, வழி: திருநீர்மலை, திருமுடிவாக்கம்-அஞ்சல், சென்னை - 600044, தொலைபேசி: 044-24780953, 24780952

மாதம்	10-நாள்	STP	20-நாள்	30-நாள்	3-நாள்	மூந்தைகள் முகாம்
மே	19-30	-	-	-	12-15	8, 15
ஜூன்	2-13	18-26	-	-	23-26	-
ஜூலை	7-18 21-1(Aug)	-	-	-	14-17	3
ஆகஸ்ட்	4-15 18-29	-	-	-	4-7	-
செப்டம்பர்	-	-	01-22	1-2(Oct)	-	-
அக்டோபர்	13-24	1-9	-	-	27-30	30
நவம்பர்	3-14 17-28	-	-	-	-	-
டிசம்பர்	1-12 15-26	-	-	-	28-31	-

புதுவையில் 10-நாள் விபஸ்ஸனா தியான முகாம்: தேதி: 16/08/2011 - 27/08/2011.

இடம்: இதயா ஆசிரமம், அரியாங் குப்பம், புதுவை. பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்: திருமதி விஜயலட்சுமி, 9940467453

கோயமுத்துரில் பத்து நாள் விபஸ்ஸனா தியான முகாம்: கோயமுத்துரில் 18/05/2011 முதல் 29/5/2011 வரை பத்து நாள் விபஸ்ஸனா தியான முகாம் நடைபெறகிறது. பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 1. திரு பாரத ஷா(Bharat shah) - 9842347244, சங்கம் ஸ்டோர்ஸ்(sangam stores), 26/932 RG Street Near Flower Market, Coimbatore: 641001, Ph: 2472441

2. திரு மஹேஷ் அக்ரவால் - 9843451153

Published by V. Santhanagopalan on behalf of Vipassana Meditation Centre, from Flat No. T2, Akshaya Flats, 55 Irusappa Street, Triplicane, Chennai 600005 and printed by R. N. Yogi at Leeyo Graphiks, New No. 6, Gaffur Street, Royapettah, Chennai 600014. Editor: V. Santhanagopalan

REGISTERED NEWSPAPER

Posted on: 12/05/2011
POSTED AT EGMORE
RMS/1 (PATRIKA CHANNEL)



அனுப்புனர்: Vipassana Meditation Centre
T2, Akshaya Flats, 55 Irusappa Street, Triplicane, Chennai
600005 தொலைபேசி: 044-24780953, 24780952
e-mail: info@setu.dhamma.org,
Website: www.vridhamma.org, www.setu.dhamma.org,
www.tamil.dhamma.org